2012 மே 7]

மருத்துவமனைகள், பேருந்து நிலையம், பள்ளிக்கூடம், பூங்காக்கள், தெருக்களெல்லாம் நேராக, அகலமாக ஒரு சுற்றுச்சூழல் கட்டமைப்போடு இருக்கக் கூடியதுதான் துணைக்கோள் நகரம். துணை நகரம் என்பது 50 ஏக்கருக்குள்ளே சிறிய நகரமாக இருப்பது துணை நகரம் என்பதைப் பேரவைத் தலைவர் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 218, மாண்புமிகு உறுப்பினர் செல்வி கே. பாலபாரதி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

218—

மகளிர் விடுதி

***5630—செல்வி கே. பாலபாரதி:**

மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

திண்டுக்கல்லில் பணிபுரியும் மகளிருக்கான விடுதி அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி, சமூக நலத் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.*

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக, மத்திய அரசு மானியத்தினைப் பெற்று, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்மூலம் ஏற்கெனவே இரண்டு விடுதிகள் செயல்பட்டு வருகிற காரணத்தால், திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு சார்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதி அமைப்பது குறித்து அரசின் பரிசீலனையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் செல்வி கே. பாலபாரதி அவர்கள்.*

செல்வி கே. பாலபாரதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திண்டுக்கல் மாவட்டத்தில் 250—க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் இருக்கின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றக்கூடிய உழைக்கும் பெண்கள்*

இப்போது அங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், குடும்பச் சூழ்நிலை காரணமாக அல்லது வேறு மாவட்டங்களிலிருந்து வந்து பணி செய்யக்கூடிய பெண்களுக்கு, இரண்டு தனியார் சேவை நிறுவன அமைப்புகளோடு இயங்கக்கூடிய அந்த விடுதிகள் என்பது போதுமானதாக இருக்கவில்லை. இன்றைக்கு உயர்ந்துவரக்கூடிய விலைவாசியில் விடுதிக் கட்டணம் என்பதைத் தனியார் அமைப்புகள் கூடுதலாக நிச்சயிக்கக்கூடிய சூழ்நிலையில், அரசே தன்னுடைய நிதியிலிருந்து ஒரு சிறிய விடுதியை உழைக்கும் பெண்களுக்காக அமைத்துக் கொடுப்பதைப் பரிசீலிக்க முன்வருமா என்பதைத் தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே தொண்டு நிறுவனங்களின் சார்பில் இரண்டு விடுதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டியில் காந்தி சேவா சங்கம் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதி அமைப்பதற்கென மத்திய அரசிடத்திலேயிருந்து மானியத்தைப் பெற்று கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால், அங்கே போதுமான பணிபுரியக்கூடிய மகளிர் இல்லாத காரணத்தால், தற்போது அந்த நிறுவனம் செயல்படாமல் இருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அந்தப் பகுதியிலே உழைக்கும் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிற காரணத்தால், அதுகுறித்து அந்தத் தனியார் நிறுவனத்திலே மனு செய்வார்களேயானால், நிச்சயமாக அந்தப் பெண்களைச் சேர்த்துக்கொள்வதற்கு வழிவகை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் செல்வி கே. பாலபாரதி அவர்கள்.*

செல்வி கே. பாலபாரதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது தமிழகத்தினுடைய தலைநகரமான சென்னை உட்பட இன்றைக்கு பல பன்னாட்டு நிறுவனங்களில் மென்பொருள் சார்ந்திருக்கக்கூடிய* 'software engineer' *என்று சொல்லக்கூடிய அந்தப் பணியிடங்களில் நிறைய இளம்பெண்கள்*

2012 மே 7]

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்ய முன்வருகிறார்கள். இத்தகைய பெண்களுக்கு தலைநகர் மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உழைக்கும் பெண்களுக்கான ஓர் அரசு விடுதி என்பது எதிர்காலத் தேவையாக இருக்கிறது. இதுகுறித்து எதிர்காலத்தில் அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பரிசீலிக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10—25

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திருமதி பா. வளர்மதி: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அரசின் சார்பில் 8 இடங்களில் வாடகைக் கட்டடத்தில் 325 பெண்கள் தங்கக்கூடிய அளவிலே தற்போது விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல பிற மாவட்டங்களில் இதுபோல் அமைக்கப்பட வேண்டும் என்றால், 30 பெண்கள் தங்கக்கூடிய இடமாகத் தேர்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவரின் கருத்துருவைப் பெற்று பணிபுரியும் பெண்கள் விடுதி அமைப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 219,* பின்னர் *எடுத்துக்கொள்ளப்படும்.*

வினா வரிசை எண் 220, மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. மோகன், மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.

220—

சார் பதிவாளர் அலுவலகம்

***8725—திரு. ப. மோகன்:**

மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—